

CORRIGENDUM

This is to inform that, in the PUBLIC ANNOUNCEMENT (Name of the Debtor: Mr. N Prapanna Kumar) on 03.05.2022, kindly read Last date for submission of claims as 24th May 2022 instead of 27th May 2022

Name of Resolution Professional
Mr. Anil Kumar Khicha
No 6 FF, Golden Enclave, 184, Poonamallee High Road, Kilpauk, Chennai-600010.
Date: 04-05-2022
Place: Chennai

DEMAND NOTICE

Under Section 13(2) of the Securitization And Reconstruction of Financial Assets And Enforcement of Security Interest Act, 2002 (the said Act), read with Rule 3(1) of the Security Interest (Enforcement) Rules, 2002 (the said Rules). In exercise of powers conferred under Section 13(12) of the said Act read with Rule 3 of the said Rules, the Authorised Officer of IFL Home Finance Ltd. (IFL HFL) Formerly known as India Infoline Housing Finance Ltd.) has issued Demand Notices under section 13(2) of the said Act, calling upon the Borrower(s), to repay the amount mentioned in the respective Demand Notice(s) issued to them. In connection with above, notice is hereby given, once again, to the Borrower(s) to pay within 60 days from the publication of this notice, the amounts indicated herein below, together with further interest from the date(s) of Demand Notice till the date of payment. The detail of the Borrower(s), amount due as on date of Demand Notice and security offered towards repayment of loan amount are as under:

Name of the Borrower(s)/ Guarantor (s)	Demand Notice Date & Amount	Description of secured asset (immovable property)
Mrs. Gangadharam Melliga, Miss. Gangadharam Jayasree, Mailiga Textiles (Prospect No IL10101887)	29 April 2022, Rs.11,25,947/- (Rupees Eleven Lakh Twenty Five Thousand Nine Hundred Forty Seven Only)	All that piece and parcel of the property being: Flat No.S201, Floor No.2, Area Admeasuring super built-up area of 450 Sq.ft (plinth area plus a proportionate common area) having Carpet area of 304 square feet, Wing 1, Block 1, Survey No.41/2 Part 41/3 B Part Mathur Village, Siperumbudur Taluk, Kanchipuram District.
Mr. Selvam Manibharath, Mrs. Sandhya Mani Bharath, Selvam Manibharath Org. (Prospect No IL10104418)	29 April 2022, Rs.22,74,820/- (Rupees Twenty Two Lakh Seventy Four Thousand Eight Hundred Twenty Only)	All that piece and parcel of the property being: Flat No.L9/50, Floor No.4, Area Admeasuring 627 Sq.Ft. Wing-1, Ambattur Self Finance Group, Vanagaram Road, Athipet, Chennai 600058.

If the said Borrowers fail to make payment to IFL HFL as aforesaid, IFL HFL may proceed against the above secured assets under Section 13(4) of the said Act, and the applicable Rules, entirely at the risks, costs and consequences of the Borrowers. For further details please contact to Authorised Officer at Branch Office: No.1 Office No.3E, 3rd Floor, Kencas Tower, Above Corona Showroom, North Usman Road, Ramakrishna, St. T Nagar, Chennai, Tamil Nadu, 600017 or Corporate Office: IFL Tower, Plot No. 98, Udyog Vihar, Ph-V Gurgaon, Haryana. **Place: Chennai, Date: 04.05.2022** Sd/- Authorised Officer, For IFL Home Finance Ltd

DEMAND NOTICE

Under Section 13(2) of the Securitization And Reconstruction of Financial Assets And Enforcement of Security Interest Act, 2002 (the said Act), read with Rule 3(1) of the Security Interest (Enforcement) Rules, 2002 (the said Rules). In exercise of powers conferred under Section 13(12) of the said Act read with Rule 3 of the said Rules, the Authorised Officer of IFL Home Finance Ltd. (IFL HFL) Formerly known as India Infoline Housing Finance Ltd.) has issued Demand Notices under section 13(2) of the said Act, calling upon the Borrower(s), to repay the amount mentioned in the respective Demand Notice(s) issued to them. In connection with above, notice is hereby given, once again, to the Borrower(s) to pay within 60 days from the publication of this notice, the amounts indicated herein below, together with further interest from the date(s) of Demand Notice till the date of payment. The detail of the Borrower(s), amount due as on date of Demand Notice and security offered towards repayment of loan amount are as under:

Name of the Borrower(s)/ Guarantor (s)	Demand Notice Date & Amount	Description of secured asset (immovable property)
Mr. Sithik M, Mrs. Syed Ali Fatima Siddiq (Prospect No 908659 & 953693)	28 April 2022, Prospect No. 908659 Rs.12,89,814/- (Rupees Twelve Lakh Eighty Nine Thousand Eight Hundred Sixteen Only), Prospect No. 953693 Rs.3,05,885.00/- (Rupees Three Lakh Five Thousand Eight Hundred Eighty Five Only)	All that piece and parcel of the property being: House comprised in Plot No.9, 4/275, S.No.281/5, admeasuring 1336.5 sq.ft land and 600 sq.ft of built-up area of RCC building, Puthusakkampatti Village, Melur, Madurai, 625107, Tamil Nadu, India

If the said Borrowers fail to make payment to IFL HFL as aforesaid, IFL HFL may proceed against the above secured assets under Section 13(4) of the said Act, and the applicable Rules, entirely at the risks, costs and consequences of the Borrowers. For further details please contact to Authorised Officer at Branch Office: 58, 1st Floor, 30 Feet Road, Anna Nagar, Madurai - 625020 or Corporate Office: IFL Tower, Plot No. 98, Udyog Vihar, Ph-V Gurgaon, Haryana. **Place: Madurai, Date: 04.05.2022** Sd/- Authorised Officer, For IFL Home Finance Ltd

BAJAJ HOUSING FINANCE LIMITED

CORPORATE OFFICE: Corporate office at Cerebrum IT Park B2 Building 5th floor, Kalyani Nagar, Pune, Maharashtra 411014. **Branch Office:** 5th Floor, Unit no. 508, Delta wing, Raheja Towers, #177, Anna Salai, Chennai - 600 002.

Demand Notice Under Section 13 (2) of Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002.

Undersigned being the Authorized officer of M/s Bajaj Housing Finance Limited, hereby gives the following notice to the Borrower(s)/Co-Borrower(s) who have failed to discharge their liability i.e. defaulted in the repayment of principal as well as the interest and other charges accrued there-on for Home loan(s)/Loan(s) against Property advanced to them by Bajaj Housing Finance Limited and as a consequence the loan(s) have become Non Performing Assets. Accordingly, notices were issued to them under Section 13 (2) of Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and rules there-to, on their last known addresses, however the same have been returned un-served/undelivered, as such the Borrower(s)/Co-Borrower(s) are hereby intimated/informed by way of this publication notice to clear their outstanding dues under the loan facilities availed by them from time to time.

Loan Account No./Name of the Borrower(s)/ Co-Borrower(s)/Guarantor(s) & Addresses	Address of the Secured/Mortgaged Immovable Asset / Property to be enforced	Demand Notice Date and Amount
BRANCH : CHENNAI (LAN No. H403ECN0361044 and H403HLP0273059) 1. S PAVITHRAN (Borrower) 2. SIVANESAN J (Co-Borrower) 3. S TAMIL SELVI (Co-Borrower) Above At: 2 Thulukkanam Street, Tiruvottiyur Tiruvallur, Chennai, Tamilnadu-600019	All that piece and parcel of the Non-agricultural Property described as: D. NO. 15/6 MASOOTH COLONY 17TH STREET MADUVANKARAI GUINDY CHENNAI 600032. East: BLOCK NO 4 TS NO 4, West: KAMALA KANDHASAMY, North: ARMUGAM LAND 3FT PASSAGE, South: SAGUNTHALAND	19th March 2022 Rs. 52,92,467/- (Rupees Fifty Two Lac Ninety Two Thousand Four Hundred Sixty Seven Only)
Branch : CHENNAI (LAN No. 403HSL81864752 and 403THSL2067533) 1. Ms AMBUJAM S (Borrower) At: NO.11 Kamarajar 2nd Street Madipakkam, Chennai-600093 Also At: OLD NO 98 New No 18 Rajiv Gandhi Nagar Nanmangalam Chennai-600017	All that piece and parcel of the Non-agricultural Property described as: FLAT NO 52 2ND FLOOR, RITHISH FLATS PLOT NO 1/860, RAJIV GANDHI NAGAR MAIN RD NANMANGALAM, CHENNAI, TAMILNADU-600117, East : Property belongs to Mr. Sundararayar, West : 20 feet Road, North : Property belongs to Mr. Chandran , South : Property belongs to Mr. Natarajan	22nd March 2022 Rs. 22,42,835/- (Rupees Twenty Two Lac Forty Two Thousand Eight Hundred Thirty Five Only)

This step is being taken for substituted service of notice. The above Borrowers and/or Co-Borrowers Guarantors are advised to make the payments of outstanding along with future interest within 60 days from the date of publication of this notice failing which (without prejudice to any other right remedy available with Bajaj Housing Finance Limited) further steps for taking possession of the Secured Assets/ mortgaged property will be initiated as per the provisions of Sec. 13(4) of the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002.

The parties named above are also advised not to alienate, create third party interest in the above mentioned properties. On which Bajaj Housing Finance Limited has the charge.

Date: 04/05/2022 Place: CHENNAI Authorized Officer Bajaj Housing Finance Limited

PUBLIC ANNOUNCEMENT

(Under Section 102 of Insolvency & Bankruptcy Code, 2016) FOR THE ATTENTION OF THE CREDITORS OF **MRS. N LAKSHMI PRIYA**

RELEVANT PARTICULARS

1 Name of the Debtor	Mrs. N Lakshmi Priya
2 Address of the Debtor	Door No.245, (Old No.4-B), Kilpauk Garden Road, Kilpauk, Chennai 600010
3 Details of the order admitting the application	Order delivered on 29th April 2022 in IBA/730/2020 in matter of SBI v/s N Lakshmi Priya (under section 95(1) of Insolvency and Bankruptcy Code, 2016
4 Date of Commencement of the Insolvency Resolution process of the Debtor	Order Date: 29th April 2022 Received on: 29th April 2022
5 Name and Registration number of the Insolvency professional acting as Resolution professional	Name: Mr. Anil Kumar Khicha IBBI Registration No: IBBI/PA-001/IP-P00422/2017-18/10745
6 Address and e-mail of the Resolution professional, as registered with the Board	Khicha & Prabu Kesavan Chartered Accountants No 6 FF, Golden Enclave, 184, Poonamallee High Road, Kilpauk, Chennai-600010. Email: knpchenennai@gmail.com
7 Address and e-mail to be used for correspondence with the Resolution professional	Khicha & Prabu Kesavan Chartered Accountants No 6 FF, Golden Enclave, 184, Poonamallee High Road, Kilpauk, Chennai-600010. Email: pirpnathella@gmail.com
8 Last date for submission of claims	25 th May 2022
9 Relevant Forms are available at:	Weblink: www.ibbi.gov.in/home/downloads

Notice is hereby given that the Hon'ble National Company Law Tribunal Special Bench - II, Chennai has ordered the commencement of insolvency resolution process of **Mrs. N Lakshmi Priya on 29th April 2022.**

The creditors of **Mrs. N Lakshmi Priya** are hereby called upon to submit their claims with proof on or before **25th May 2022**, to the Resolution Professional by way of electronic communications, courier, speed post or registered letter at the address mentioned against item no. 7.

Submission of false or misleading proofs of claim shall attract penalties.

By the Order of the Hon'ble National Company Law Tribunal Chennai Special Bench-II

Name of Resolution Professional: Mr. Anil Kumar Khicha

Date: 04-05-2022

Place: Chennai

MUTHOOT HOUSING FINANCE COMPANY LIMITED						
Registered Office: TC NO.14/2074-7, Muthoot Centre, Punnen Road, Thiruvananthapuram - 695 034, CIN No - U65922KL2010PLC02624. Corporate Office: 12/A 01, 13th Floor, Parinee Crescendo, Plot No. C38 & C39, Bandra Kurla Complex-G block (East), Mumbai-400051 TEL. NO: 022-62728517 Authorised Officer Email ID: authorised.officer@muthoot.com						
PUBLIC NOTICE - AUCTION CUM SALE OF PROPERTY						
Sale Of Immovable Assets Under Securitization And Reconstruction Of Financial Assets & Enforcement Of Security Interest Act, 2002						
In exercise of powers contained in the Securitization and Reconstruction of Financial Assets & Enforcement of Security Interest Act, 2002, the Authorized Officer of the Muthoot Housing Finance Company Ltd., (hereinafter referred to as the "Company") has taken the possession of under mentioned properties (hereinafter referred to as "Secured Asset") and held as security in respect of HOUSING Loan facilities granted to below mentioned customers (hereinafter referred to as "Borrowers") and further it has been decided to sell the Secured Asset on "as is where is", "as is what is", "whatever there is" and "no recourse" basis/condition by inviting sealed tenders from public in respect of the secured debt amounting to amount in below with further interest and expenses thereon till final payment of the overdue from Borrowers.						
Sr. No.	Name of Borrower/ Co-Borrower/ Guarantor	Description of Mortgaged Property	Property Possession Date	Total Outstanding Amount (Rs.)	Reserve Price (Rs.)	E.M.D. (Rs.) AUCTION DATE
1	Jayachandran Chelladurai VIDAYA MURUGAN LAN No. 11126108449	Natham S.no - 336/2, New - 336/37, Patta No -142, Dno - 1/53, K.paraipatti Village, Kalluthu Village Panjayat, Usilampatti Tk & Sro., Periyakulam Regist Dt, Madurai Dt, Tamil Nadu, Madurai, 625537, India	09-03-2022	693131.72/- as on 12-11-2021	9,80,000/-	98,000/- 07-06-2022
Inspection Date & Time : 20-05-2022 & 21-05-2022 at 10.00 AM to 05.00 PM Sale Time & Place: 10.00 AM to 03.00 PM						
Muthoot Housing Finance Co.Ltd., 11/B, G.V.Complex, Jawahar 2nd Street, S.S.Colony, Bye-Pass Road, Opp. to LIC Bank, Madurai, Tamil Nadu- 625010.						
Intending bidders may inspect the properties on the date and time as mentioned above. Terms & Conditions of public auction:-						
1) Sale is strictly subject to the terms and conditions mentioned hereunder as also the terms and condition mentioned in the offer/tender document to be submitted by the intending bidders. 2) The property will be sold on "As is where is" and "As is what is" "whatever there is" and "no recourse" condition, including encumbrances, if any. 3) The properties under auction can be inspected on the date & time specified above. For any queries with regards to inspection of properties or submission of tenders, kindly establish contact to The Authorised Officers at respective locations on above mentioned contact numbers. The interested buyers may send their offers for the above property in a sealed cover along with Demand Draft/Payable at Mumbai favoring "Muthoot Housing Finance Company Limited", towards earnest money deposit (EMD) 10% of Reserve Price of the above mentioned office address of The Authorised Officer on working day before the date of Auction. 4) Offers that are not duly filed up or offers not accompanied by the EMD or Offers received after the above date and time prescribed herein will not be considered / treated as invalid offers, and accordingly shall be rejected. The Earnest money deposit shall not carry any interest. 5) Along with offer documents, the intending bidder shall also attach a copy of the PAN card issued by the Income Tax department AND bidder's identity proof and the proof of residence such as copy of the Passport, Election Commission Card, Ration Card, Driving license etc. 6) In no eventuality the property would be sold below the reserve price. 7) The bidders present in the auction would be allowed to increase their offer multiples of Rs. 10000/- in addition to Reserve Price fixed. 8) The Property shall be sold to the highest bidder / offer, subject to acceptance of the bid by the secured creditor, i.e., M/s Muthoot Housing Finance Company Ltd. The undersigned has the discretion to accept or reject any offer / tender without assigning any reason. 9) All dues and outgoings, i.e., Municipal Taxes, Maintenance / Society Charges, Electricity and water taxes or any other dues including Stamp Duty, Registration Charges, Transfer Charges and any other expenses and charges in respect of the registration of the Sale Certificate in respect of the said properties shall be paid by the successful bidder/purchaser. 10) The successful bidder/purchaser shall have to pay 25% of the purchase amount (after adjusting the E.M.D. already paid) within next working days from the acceptance of the offer by the Authorized Officer in respect of the sale, failing which, the earnest money deposit will be forfeited. 11) The balance 75% of the Sale price shall have to be paid within 15 days of conveying the confirmation of the sale to the successful purchaser by the Authorized Officer or such extended period as agreed upon in writing by and solely at the discretion of the Authorized officer. In the event of the default in payment of the balance 75% of the sale price or any part thereof, within the prescribed period, the amount deposited shall be forfeited and the secured creditor will be at liberty to sell the property once again and the defaulting purchaser shall forfeit all claims to the property or to any part of the sum already paid towards the purchase thereof. 12) The Demand draft / Pay order deposited towards the Earnest money shall be returned to unsuccessful bidders. 13) The immovable property described herein above shall remain and be at the sole risk of the successful purchaser in all respects including loss or damage by fire or theft or other accidents, and other risk from the date of the confirmation of the Sale by the undersigned Authorized Officer. The successful bidder shall not be entitled to annul the sale on any ground of whatsoever nature. 14) The Authorized officer is not bound to accept the highest offer or any or all offers and M/s Muthoot Housing Finance Company Ltd., as secured creditor, reserves its right to reject any or all bids without assigning any reason. In the event of the default in payment of the balance 75% of the sale price or any part thereof, within the prescribed period, the amount deposited shall be forfeited and the secured creditor will be at liberty to sell the property once again and the defaulting purchaser shall forfeit all claims to the property or to any part of the sum already paid towards the purchase thereof. 15) No person, other than the intending bidder/offeree themselves, or their duly authorized representative shall be allowed to participate in the auction/sale proceedings. 16) The Authorized officer reserves his right to vary any of the terms and condition of this notice for sale, without prior notice, at his discretion. 17) In case, all the dues together with all cost, charges and expenses incurred by the Secured Creditor are tendered by the above name borrower / co-borrower till one working day prior to the date of Auction then the property will not be sold and all the bids received from the prospective bidders shall be returned to them without any liability / claim against M/s Muthoot Housing Finance Company Ltd.						
The borrower/guarantor/mortgage of LAN No. 11126108449 are hereby given STATUTORY 30 DAYS NOTICE UNDER RULE 8(6) & 9 of the Security Interest (Enforcement) Rules of SAFESI Act to disclose the liability of secured creditor in the event of the default in payment of the balance 75% of the full and final interest and expenses within above mentioned days from the date of this notice failing which the Secured Asset will be sold as per the terms and conditions mentioned above. In case there is any discrepancy between the publications of sale notice in ENGLISH and VERNACULAR newspaper, then in such case the English newspaper will supersede the vernacular newspaper and it shall be considered as the final copy, thus removing the ambiguity. If the borrower / guarantor/mortgagors pays the amount due to Bank, in full before the date of sale, auction is liable to be stopped.						
Place: Tamil Nadu, Date: 04/05/2022 Sd/- Authorised Officer, For Muthoot Housing Finance Company Limited						

Business Standard**PROMOTIONS****LIBAZAAR 2022, IDHU NAMMA CHENNAI THIRUVIZHA**

LIBAZaar is the flagship marketing event of LIBA. It is conducted annually by the Mark-IT club of LIBA, under a specific theme. It is a carnival-themed event for the purpose of disguised market research.

It was conducted on 27th March this year, under the theme, 'AI: The future is already here'. The event was inaugurated by Mr Sundar Raj, Senior VP and Chief Merchandising Officer, Reliance Retail and was presided over by our Director, Rev. Fr. C Joe Arun; Fr. Rector, Prof. Lakshmi Narayanan, Dean - Academics, and Madhan Prasad, the coordinator of the Mark-IT club. There were 40+ stalls from various vendors as well as research stalls for students. In addition to this, several events like drawing competitions, fashion shows, dance and music competitions, and such

were conducted. The event was sponsored by Afton, the title sponsor with SBI and ROX being the event sponsors. It was a great success as participants enthusiastically took part in the events, stalls and games with much gusto.

Student Reporter – Vaibavi J, LIBA



FORM B		
PUBLIC ANNOUNCEMENT		
(Regulation 12 of the Insolvency and Bankruptcy Code of India (Liquidation Process) Regulations, 2016)		
FOR THE ATTENTION OF THE STAKEHOLDERS OF		
INDUS MOBILE DISTRIBUTION PRIVATE LIMITED		
Sl.No	Particulars	Details
1.	Name of Corporate Debtor	INDUS Mobile Distribution Private Limited
2.	Date of incorporation of Corporate Debtor	11/01/2007
3.	Authority under which the Corporate Debtor is Incorporated / Registered	Registrar of Companies - Chennai
4.	Corporate Identity Number / Limited Liability Identification Number of Corporate Debtor	U32109TN2007PCT062014
5.	Address of the registered office and principal office (if any) of Corporate Debtor	Old No. 29, New No. 57, Royapettah High Road, Royapettah, Chennai - 600 014 .
6.	Date of closure of Insolvency Resolution Process	27 th April 2022, order received on 2 nd May 2022
7.	Liquidation Commencement Date of Corporate Debtor	28 th April 2022
8.	Name and Registration Number of the Insolvency Professional acting as Liquidator	B. Ramana Kumar Regn No: IBBI/PA-001/IP-P00657/2017-2018/11140
9.	Address and e-mail of the Liquidator, as registered with the Board	B. Ramana Kumar, 51A, 1 Floor (Rear), Dr.Ranga Road, Myslopore, Chennai - 600 004. Email: ramanakumar@ovopaxlegal.com
10.	Address and e-mail to be used for correspondence with the liquidator	B. Ramana Kumar, 51A, 1 Floor (Rear), Dr.Ranga Road, Myslopore, Chennai - 600004 Email: ramanakumar@ovopaxlegal.com
11.	Last date for submission of claims	28 th May 2022
Notice is hereby given that the National Company Law Tribunal, Chennai Bench-II has ordered the commencement of liquidation of the INDUS Mobile Distribution Private Limited on 28th April 2022. The stakeholders of INDUS Mobile Distribution Private Limited are hereby called upon to submit their claims with proof on or before 28th May 2022 , to the liquidator at the address mentioned against item No. 10. The financial creditors shall submit their claims with proof by electronic means only. All other creditors may submit the claims with the proof in person, by post or by electronic means. Submission of false or misleading proof of claims shall attract penalties.		
Date: 02.05.2022		Name and Signature of the Liquidator
Place: Chennai		B.RAMANA KUMAR

PUBLIC ANNOUNCEMENT

(Under Section 102 of Insolvency & Bankruptcy Code, 2016) FOR THE ATTENTION OF THE CREDITORS OF **MR. RANGANATHA GUPTA**

RELEVANT PARTICULARS

1 Name of the Debtor	Mr. Ranganatha Gupta
2 Address of the Debtor	Door No.245, (Old No.4-B), Kilpauk Garden Road, Kilpauk, Chennai 600010
3 Details of the order admitting the application	Order delivered on 29th April 2022 in IBA/718/2020 in matter of SBI v/s Ranganatha Gupta (under section 95(1) of Insolvency and Bankruptcy Code, 2016
4 Date of Commencement of the Insolvency Resolution process of the Debtor	Order Date: 29th April 2022 Received on: 29th April 2022
5 Name and Registration number of the Insolvency professional acting as Resolution professional	Name: Mr. Anil Kumar Khicha IBBI Registration No: IBBI/PA-001/IP-P00422/2017-18/10745
6 Address and e-mail of the Resolution professional, as registered with the Board	Khicha & Prabu Kesavan Chartered Accountants No 6 FF, Golden Enclave, 184, Poonamallee High Road, Kilpauk, Chennai-600010. Email: knpchenennai@gmail.com
7 Address and e-mail to be used for correspondence with the Resolution professional	Khicha & Prabu Kesavan Chartered Accountants No 6 FF, Golden Enclave, 184, Poonamallee High Road, Kilpauk, Chennai-600010. Email: pirpnathella@gmail.com
8 Last date for submission of claims	25 th May 2022
9 Relevant Forms are available at:	Weblink: www.ibbi.gov.in/home/downloads

Notice is hereby given that the Hon'ble National Company Law Tribunal Special Bench - II, Chennai has ordered the commencement of insolvency resolution process of **Mr. Ranganatha Gupta on 29th April 2022.**

The creditors of **Mr. Ranganatha Gupta** are hereby called upon to submit their claims with proof on or before **25th May 2022**, to the Resolution Professional by way of electronic communications, courier, speed post or registered letter at the address mentioned against item no. 7.

Submission of false or misleading proofs of claim shall attract penalties.

By the Order of the Hon'ble National Company Law Tribunal Chennai Special Bench-II

Name of Resolution Professional: Mr. Anil Kumar Khicha

Date: 04-05-2022

Place: Chennai

Business Standard

WHAT'S ON
PAPER MATTERS.

Business Standard newspaper
delivering safely to homes and offices

For details, SMS reachbs to 57575 or email order@bsmail.in

Business Standard

Insight Out



bsindia



bsindia

business-standard.com

இந்த நாள்
கபகிருது வருடம் சித்திரை மாதம் 21-ம் நாள். புதன்கிழமை. வளர்பிறை.

நல்ல நேரம் : காலை 9.30 - 10.30; மாலை 4.30 - 5.30 வரை.
ராகு காலை : மதியம் 12.00 - 1.30 வரை.



Table with weather forecast: இன்று, நாளை, அதிகபட்சம், குறைந்தபட்சம், அதிகபட்சம், குறைந்தபட்சம்

ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்



ரம்ஜான் பண்டிகையையொட்டி பழநி- உடுமலை சாலையில் சண்முகநதி ஆற்றங்கரையோர தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அடுத்தபடம்: நடந்த கோவில்பட்டி கோரிமேடு ஈக்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகை. கடைசிபடம்: சித்தையன்கோட்டை ஈக்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டவர்கள்.

சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு

பழநி, மே 4: ரம்ஜான் ஈகை பெருநாளையொட்டி, ரம்ஜான் பிறை பார்த்து முஸ்லீம் மக்கள் கடந்த 29 நாட்கள் காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு, தண்ணீர் அருந்தாமலும், எச்சில் கூட விழுங்காமலும் உண்ணா நோன்பு கடைப்பிடித்தனர். மே 1 வானில் பிறை தெரியாததை தொடர்ந்து 30 நாட்கள் நோன்புபூர்த்தி செய்யப்பட்டு, நேற்று ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை யொட்டி இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்கள், பொதுஇடங்கள், திறந்தவெளியில் கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர் ஈக்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகை



வேடசந்தூர் ஈக்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகை

யின்றி வாழ்வதற்காகவும், சமூக ஒற்றுமை நிலைத்திட வேண்டியும் சிறப்பு தொழுகை நடந்து கொண்டனர். அங்கு ஹஜ்ஜ்ரத் என பெரிய பள்ளி இமாம் அபு பக்கர் தெரிவித்தார். நத்தம் முஸ்லீம் தெற்கு தெரு பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், மேலத்தெரு பள்ளிவாசல் ஜமாத்தார்கள் ஒன்று சேர்ந்து தக்பீர் ஒதி கொண்டு கோவில்பட்டியில் உள்ள கோரிமேடு ஈக்கா மைதானத்தை சென்றடைந்தனர். அங்கு ஹஜ்ஜ்ரத் முகம்மது சித்திக் ரமலான் மாதத்தின் சிறப்புபற்றி எடுத்துரைத்தார். தொடர்ந்து ஹஜ்ஜ்ரத் இக்பால் மௌலானா இமாமாக முன்னின்று சிறப்பு தொழுகை நடத்தினார். பின்னர் ஹஜ்ஜ்ரத் முஹம்மது யாசீன் குத்பா ஒதினார். ஹஜ்ஜ்ரத் இத்ரீஸ்

வேடசந்தூர்

வேடசந்தூரில் இஸ்லாமியர்கள் கடைமேடு பெரிய பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக கிளம்பி ஆத்துமேடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கோசகுறிச்சி, வத்திப்பட்டி, மணக்காட்டு, குட்டுப்பட்டி பகுதி இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆத்தூர் ஆத்தூரில் ஜன்னத் பில்டவுஷ் பள்ளிவாசலில் இமாம் வீரர் அப்துல்லா, அபுபுல்லா குலுப்தின் தலைமையில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் சித்தையன்கோட்டை ஈக்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் பலர் பங்கேற்றனர்.

தொழுகையில் ஈடுபட்டனர்.

இதேபோல் சுற்றியுள்ள இடையகோட்டை, மார்க்கம்பட்டி, ஜல்வாதுபட்டி, விருப்பாட்சி, சாலையூர், ஸ்ரீராமபுரம் பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சிறப்பு தொழுகையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புகழ்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பின் ஒருவொருவர் ஆரத்தமுவிர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். நண்பர்கள், அருகில் வசிப்பவர்களுக்கு பிரியானி வழங்கி மகிழ்ச்சியடைந்தனர். மேலும் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தினர்.

தடம் மாறும் பஸ்களால் தடுமாறும் பயணிகள்

சின்னாளபட்டி, மே 4: திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டை செல்லும் தனியார் பேருந்துகள் சின்னாளபட்டி வழியாக வந்து சின்னாளபட்டி பிரிவு, அம்பாத்துரை, நடுப்பட்டி, செம்பட்டி வழியாக நிலக்கோட்டை செல்வது வழக்கம். தேசிய நான்கு வழிச்சாலை

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு முனைப்பாக உள்ளது

பழநி, மே 4: பழநி அருகே பழநியம்மாட்டி ஊராட்சி கரிக்காரன் புதூர் கிராமத்தில் மாநில நிதிக்குழு மானிய நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இதனை ஐ.பி.செந்தில் குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பழநியூனியன் தலைவர் ஈஸ்வரி கருப்புச்சாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகர், ஒன்றிய செயலாளர்கள் சவுந்திரபாண்டியன், சுவாமிநாதன், நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, யூனியன் துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் நாகேஸ்வரி, மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் காளிமுத்து, மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் ராமகிருஷ்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், பாலசமுத்திரம் பேரூராட்சி துணை தலைவர் விஜய்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பழநியில் ஐ.பி.செந்தில் குமார் எம்எல்ஏ பேச்சு



பழநி அருகே கரிக்காரன் புதூரில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை ஐ.பி.செந்தில் குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

நது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றும். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் திமுக அரசு முனைப்பாக உள்ளது. தமிழகத்தில் தற்போது மக்களுக்கான அரசு நடந்து வருகிறது. திமுக அரசு மாநிலத்தின் உரிமைகளை ஒருநாளும் விரிப்பதற்கு, விரைவில் பழநி பகுதி மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பழநி பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. பழநி நகரில் பாதாள சர்க்கரை திட்டம் அமைக்கும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

Advertisement for K. Sankar B.A., featuring a portrait and text: 'முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி', 'மலர்ந்தது 03.03.1931', 'உதிர்ந்தது 04.05.2021', 'கசவணம்படி உளராட்சி, K.குருமியம்படி போடிநாயக்கர் அவர்களின் மகனும் எனது தந்தையுமான B.காத்தவராயன் பிரிந்து போன உங்களை நினைவுகள் கண்ணுக்குள் வந்து கொண்டே இருக்கும் கனவாக அல்ல! கண்ணீராக!!'.

பொது தேர்வு மாணவர்களை கண்காணிக்க பறக்கும் படை

திண்டுக்கல் மே 4: திண்டுக்கல் கலெக்டர் விசாகன் தெரிவித்தார். வது: திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, திண்டுக்கல், வத்தலக்குண்டி, வேடசந்தூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் 10,11,12, மாவட்டப் பொது தேர்வுகள் நாளை மே 5ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு விளை 14,117 மாணவர்கள், 13,244 மாணவர்கள் என மொத்தம் 27,361 பேர் தேர்வு எழுதுகின்றனர். 11, 11ம் வகுப்பு தேர்வு விளை 215 பள்ளிகளில் 12,020 மாணவர்கள், 12,447 மாணவர்கள் என மொத்தம் 24,467 பேர் தேர்வு எழுதுவார்கள். 12ம் வகுப்பு தேர்வு விளை 212 பள்ளிகளில் 10,646 மாணவர்கள், 11,429 மாணவர்கள் என மொத்தம் 22,075 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும், தேர்வு விளையங்களில் மாணவர்களை கண்காணிக்க நிலையான படை யினரும், பறக்கும் படையினரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement for Southoot Housing Finance, featuring a table with financial details and contact information: 'முத்துடி வீட்டுவசதி நிதி நிறுவனம் லிமிடெட்', 'Southoot HOUSING FINANCE', 'வாது அறிவிப்பு - சொத்து இலம் மற்றும் விற்பனை'.